

## शिवापराधक्षमापणस्तोत्रम्

### चीवापरातु क्षमापणस्तोत्रम्

(1)

आदौ कर्मप्रसङ्गात्कलयति कलुषं मातृकृक्षौ स्थितं मां  
 विष्मूत्रानेध्यमध्ये क्वथयति नितरां जाठरो जातवेदाः ।  
 यद्यद्वै तत्र दुःखं व्यथयति नितरां शक्यते केन वक्तुं  
 क्षन्तव्यो मेऽपराधःशिव शिव शिव भोः श्रीमहादेव शंभो ॥

अुतेताकार्मपरालंकात् कलयतीकलुषाषम्  
 मातृकुक्षेष्ठास्तीतिम्माम्  
 विण्णं लृत्तरामेत्यमत्येये क्वत्यती  
 नितरामज्ञाटरो ज्ञातवेता ।  
 यत्तत्वेव तत्त्रातुः कम्लव्यत्यती  
 नितराम्चक्यतेकेन वक्तुम्  
 क्षन्तत्वेयो मेऽपरातुः चीव चीव चीव  
 पोः पूर्णिमहातेव चम्पो ॥

मुनं ज्ञनंकर्मते तेऽपरालं पापम् केालंगुम् तायं  
 वयिऱ्निलं इग्रुन्तेन्. पल अक्षिकरुम् निरम्पिय अंकु लंगेन  
 वयिऱ्नृत्ति वेकुवाक केातीक्कक्ष चेयत्तु. अंकु पट्ट  
 तुन्पत्तेत यारं चेल्ल मुष्टियुम्? ओह चीव! महातेव!  
 उमक्कुक्ष चेयत अपरात्ततेप बेपारुत्तरुगुम्.

(2)

बाल्ये दुःखातिरेकान्मललुलितवपुः स्तन्यपाने पिपासु -  
 नो शक्तश्चेन्द्रियेभ्यो भव मलजनिता जन्तवो मां तुदन्ति ।  
 नानारोगातिदुःखाद्वितपरवशः शङ्करं न स्मरामि  
 क्षन्तव्यो मेऽपराधःशिव शिव शिव भोः श्रीमहादेव शंभो ॥

பால்யே து:காதிரோகாத் மலலுலிதவடு:  
 ஸ்தன்யபாணே பிபாஸூ:  
 நோசக்தஸ்சேந்தஸியேப்யோ பவமலஜ்ஞிதா  
 ஜந்தவோமாம் துதந்தி!  
 நாநாரோகாதிதூ: காத் ருதிதபரவச:  
 சங்கரம் நஸ்மராமி  
 கங்ந்தவ்யோ மேஸ்பாத: சிவ சிவ சிவ  
 போ: பூர்மஹா தேவ சம்போ!!

குழந்தையாய் இருந்த பொழுது பலதொல்லை  
 களுக்குள்ளாகியும் ஸ்தன்ய பானத்தில் ஈடுபட்டு மிருந்தேன்.  
 புறக்கரணங்களும் இயங்கவில்லை. அசுத்தத்தில் தோன்றிய சிறு  
 கொசு, ஈ, முதலியவற்றாலும் தொல்லை இருந்தது. நோய்  
 வாய்ப்பட்டும் அழுது கொண்டே இருப்பேன். அப்பொழுது  
 சங்கரனை நினைக்கவே இல்லை. இது தவறு தான்: என்னைப்  
 பொருத்தருள் சிவனே!

(3)

பிரோதங் யௌவனस்஥ो விஷயவிஷ்஘ரை: பக்ஷமிஃமர்மஸந்஧ீ  
 ஦ஸோ நஸோ விவேக: ஸுத஧நயுவதிஸ்வாதஸौக்ஷ्यே நிஷண: |  
 ஶவே சிந்தாவிஹீனं ஸம ஹுதயமஹே மாநார்வா஧ிலங்  
 க்ஷந்தவ்யோ மேஸ்பராத: ஶிவ ஶிவ ஶிவ ஭ோ: ஶ்ரீமஹாதேவ ஶஂ்஖ோ ||

ப்ரெரளடோஹும் யெளவனஸ்தோ விஷய விஷதரை:  
 பஞ்சபிஃ மர்மஸந்தெள  
 தங்கடோ நங்கடோ விவேக: ஸாததனாயுவதிஸ்வாத  
 செலளாக்யே நிஷன்னன:!  
 சைவே சிந்தாவிஹீனம் மம ஹுதயமஹோ  
 மாநாகர்வா திருடம்  
 கங்ந்தவ்யோ மேஸ்பராத: சிவ சிவ...

பெரியவனாகி வாடுவிபனாயும் ஆணேன். ஆனால், உலக சுகங்களாகிய நச்சப்பாம்புகள் கடிக்க, விவேகமிழுந்து, பிள்ளை, பணம் இளநங்கை என்று சுகம் அனுபவிப்பதிலேயே இருந்து விட்டேன். அது மட்டுமா? தற்பெருமை, கர்வம் மிகுந்து ஸ்ரீ சிவனை நினைக்கத் தவறினேனே அது தவறு தானே. ஹே சிவனே! என்னை மன்னித்தருள்வாயாக!

(4)

வார்க்கயே செந்தியாணாம் விகலங்களித்தாடிதாபை:

பிராஸீ ரோ஗ீர்வியோಗை:வ்யசிநகृஶதனோஜஸிஹீன் ச ஦ீனம्।  
ஸி஥்யாமோஹாமிலாஷைப்ரமதி மம மனோ ஧ூர்ஜ்டே஧்யாநிஶூந்  
க்ஷந்தவ்யோ மேடப்ரா஧: ஶிவ ஶிவ ஶிவ ஭ோ: ஶ்ரீமஹாதேவ ஶஂ்஭ோ ||

வார்த்தக்யே சேந்தியாணாம் விகலகத்திமதி  
ஸ்சாதிதைவாதி தாபை:  
ப்ராப்தை ரோகைாவியோகை:வ்யஸனை க்ருசதநோ:  
ஜ்ஞப்தி ஹீநம்சதீனம்!  
மித்யா மோஹாபிலாஷை: ப்ரமதி மம மனோ  
தூர்ஜூடேர்த்யான சூன்யம்  
க்ஷந்தவ்யோ மோபராத: சிவ சிவ சிவ போ: .... ....

வயோதிகப்பருவத்தில் புறக்கரணங்கள் செயலிழுந்து, மதியிழுந்து, ஆதிதைவிகம் போன்ற பல நோய் நொடிகளும் பிரிவுகளும் நிகழி அறிவுகெட்டு, மனம் வாடி வீண் மோஹம், ஆசை இவற்றாலும் பரமேச்வரன் பால் சற்றும் தியானமில் லாமல் கொந்தளித்தேனே அதுவும் தவறுதானே! ஹே சிவ என் குற்றத்தை மன்னித்தருள்க!

(5)

ஸ்நாதா பிரத்யூஷகாலே ஸ்நபனவி஘ிவி஧ௌ நாஹுத் ஗ாஜ்தோய்  
பூஜார்த் வா கடாசி஦்஬ஹுதராஹநேட்஖ண்டவில்வீடல் வா |  
நாநிதா பத்மாலா ஸரஸி விகஸிதா ஗ந்஧புஷ்பைஸ்த்வத்ர  
க்ஷந்தவ்யோ மேடப்ரா஧: ஶிவ ஶிவ ஶிவ ஭ோ: ஶ்ரீமஹாதேவ ஶஂ்஭ோ ||

ஸ்நாத்வா ப்ரத்யூஷகாலே ஸ்நுபன விதிவிதெள  
 நாஹ்ருதம் காங்கதோயம்  
 பூஜார்த்தம் வா கதாசித் பஹாதாக ஹநே அகண்ட  
 பில்லீதலம் வா!  
 நாநீதா பத்மமாலா ஸரவிவிகஸிதா கந்த  
 புஷ்பைஸ்த்வதர்த்தம்  
 சங்ந்தவ்யோ மேஸ்பராத: சிவ சிவ சிவ போ: ....  
 பூநீமஹாதேவ சம்போ!!

ஒரு நாளாவது அதிகாலையில் குளித்து விட்டு, சிவா  
 பிஶேகம் செய்விக்க கங்கை ஜலம் கொணர்ந்தேனா? அல்லது  
 பூஜிப்பதற்கு அடர்ந்த புதரில் சென்று முறிவுபடாதபில்  
 வதளங்களை கொணர்ந்தேனா? இல்லை... கந்தம், புஷ்பம்  
 இவற்றோடு தாமரை மாலையாவது கொணர்ந்தேனா?  
 இல்லவே இல்லையே! இந்த தவறை ஹேசிவ! மன்னித்  
 தருள்வாயாக!

(6)

துரைஷ்வாஜயயுக்தை: ஦ி஘ி஗ுடஸஹிதை: ஸ்நாபிதம் நைவ லிங்க  
 நோ லிஸ சந்஦நாயை: கனகவிரதிதை: பூஜிதம் ந பிரஸூநை: |  
 ஧ூபை: கர்பூரவீபை: விவி஧ரஸயுதை: ரீவ ஭க்யோபஹரை:  
 க்ஷந்தவ்யோ மேஸ்பராத: ஶிவ ஶிவ ஶிவ ஭ோ: ஶ்ரீமஹாதேவ ஶாம்போ ||

துக்கதர்மத்வாஜ்யயுக்தை: ததிகுடஸஹிதை: ஸ்நாபிதம்  
 நைவலிங்கம்  
 நோலிப்தம் சந்தனாத்யை: கனக விரசிதை: பூஜிதம்  
 நப்ரஸ்தனை:!  
 தூபை: கர்பூரதீபை: விவித ரஸயுதை: நைவ  
 பக்ஞயோபஹாரை:  
 சங்ந்தவ்யோ மேஸ்பராத: சிவ சிவ சிவ போ:  
 பூநீமஹாதேவ சம்போ!!

தேன், நெய், தயிர், வெல்லம் இவற்றுடன் பால் அபிஷேகம் விங்கத்திற்கு செய்யவில்லை. சந்தனம் சாத்த வில்லை. தங்க புஷ்பங்களால் பூஜை செய்யவில்லை; தூப தீபமும் காட்டவில்லை. பல்க்கவை பக்ஷ்யங்கள் நிவேதனம் செய்யவில்லை. இவ்வாறு இழைத்த தவறை ஹே சிவனே! பொருத்தருள்க!

(7)

நோ ஶக்ய ஸ்மார்த்கர்ம பிதிப்படா  
ஶ்ரீதே வார்தா கதஃ மே ஦ிஜகுலவிஹிதே ஬ஹ்மார்த்துஸரே ।  
தத்வேऽஜாதேऽவிசாரே ஶ்ரவணமன்னயோ: கிஞி஧ி஧ாசிதவ்ய  
க்ஷந்தவ்யோ மேப்பராத: ஶிவ ஶிவ ஶிவ ஭ோ: ஶ்ரீமஹாதேவ ஶஂ்஭ோ ॥

நோசக்யம் ஸ்மார்த்கர்ம ப்ரதிபதகஹநே  
ப்ரத்யவாயாகுலாட்டே  
ச்சரௌதே வார்தா கதம்மே தவிஜகுலவிஹிதே  
ப்ரஹ்மமார்கானுஸாரே!  
தத்வே஽ஜாதேவிசாரே ச்ரவணமநநயோ: கிம்  
நிதித்யாஸிதவ்யம்  
க்ஷந்தவ்யோ மேப்பராத: சிவ சிவ சிவ போ:  
பூஞ்சமஹாதேவ சம்போ!!

தவறு இழைப்பதும் அதற்கு ப்ராயச்சித்தம் செய்வது மான குழப்பம் மிகுந்த புரிந்து கொள்ள முடியாத ஸ்மார்த்கர்மங்கள் செய்ய இயலவில்லை. அப்படியிருக்க, அந்தணோத்தமர்கள் செய்யும் ப்ரஹ்மமார்கம் தழுவியச்சரௌத கர்மங்களில் எனக்கு எப்படி செய்யும் அவகாசம் உள்ளது? அது போல் தத்வம் தெரியாதபோது அது பற்றி சிரவணம், மனம் எங்களம்? நிதித்யாஸனமும் எப்படி முடியும்? இவ்வாறு இழைத்த தவறை ஹேசிவனே! பொருத்தருள்வீராக!

(8)

ध्यात्वा चित्ते शिवाख्यं प्रचुरतरधनं हैव दत्तं द्विजेभ्याः  
हव्यं ते लक्षसंख्यैः हतवहवदने नार्पितं वीजमन्त्रेः।  
नो तसं गाङ्गतीरे व्रतजपनियमैः रुद्रजाप्यं न जसं  
क्षन्तव्यो मेऽपराधः शिव शिव शिव भोः श्रीमहादेव शंभो ॥

त्यात्वा त्वा शीत्तेऽसीवाक्यम् परकारतरातनम् नेव तत्तम्  
त्वीज्ञेप्यः  
ब्रह्म्यम्तेऽलक्षणशक्तयैः ब्राह्मवृवत्तेनोन्नांपीतम्  
पैज्ञमन्त्तरैः!  
नेऽन्तव्यो मेऽपराधः शीव शीव शीव पोः  
क्षन्तव्यो मेऽपराधः शीव शीव शीव पोः  
पैज्ञमहातेवसम्पो॥

मनतीलं चिवत्याणत्तुटनं प्रिरामणांकानुकु तनत्तेत  
ताणमं चेय्यविल्लैः पैज्ञमन्त्तरैक्षक्षेष्व चेाल्लै लक्षक्ष  
क्षणक्षिलं ब्रवील्लामं अक्षनीयिलं ब्रौमामं चेय्यविल्लै.  
क्षणक्षक्षक्षरयिलं वरत ज्ञपमुरैक्षानुटनं गुत्तरज्ञपमुमं चेय्य  
विल्लै. इप्पति नाणं चेय्यत प्रिमेक्षेष्वप्पेपागुत्तरुण्णवीराक.

(9)

नग्नो निः संङ्गशुद्धस्त्रिगुणविरहितो घवस्तमोहान्धकारोः  
नासाग्रन्यस्तद्विविदितभवगुणो नैव दृष्टः कदाचित् ।  
उन्मन्यावस्थया त्वां विगतगतिमतिः शंकरं न स्मरामि  
क्षन्तव्यो मेऽपराधः शिव शिव शिव भोः श्रीमहादेव शंभो ॥

नक्षेणो निः संङ्गक्षत्तः तरीक्षेणवीरवृत्तेऽ  
त्ववस्तुमेवान्त्तकारोः  
नालाक्षरन्यस्तत्तरुष्टिः वीतितपवक्षेणः नेव  
तरुष्टिः कथाशीत!  
उन्माण्यावस्तुया त्वामं वीक्षत क्षीमतिः क्षणक्षरमं  
नस्मरामि  
क्षन्तव्यो मेऽपराधः शीव शीव शीव पोः  
पैज्ञमहातेव सम्पो॥

சன்யாஸ நிலையில், கெட்ட சேர்க்கையும் முக்குணமும் ஒழித்து, மோஹ இருள் நீங்கி, மூக்கு நுனியில் பார்வை பதித்து சிவனை கண்டேனில்லை, கவலை கொண்டு அறிவு மழுங்கி, மங்களாகரணான உம்மை மனதால் கூட என்னிப் பார்க்க வில்லை. இந்த பிழையைப் பொருத்து அருள் புரிய வேணுமே!

(10)

ஸ்திதா ஸ்஥ானே ஸரோஜே ப்ரணவமய  
ஶாந்தஸ்வாந்தே பிளீனே பிரகடிதவிபை ஦ிவ்யரூபே ஷிவாக்ஷே ।  
லிங்஗ாயே ஬்ரஹ்மாக்ஷே ஸகலதனுగாத் ஶங்கர் ந ஸ்மராமி  
கந்தவ்யோ மேடப்ரா஧: ஷிவ ஷிவ ஷிவ ஭ோ: ஶ்ரீமஹாதேவ ஶஂபா ॥

ஸ்தித்வா ஸ்தானே ஸரோஜே ப்ரணவமய  
மருத்கும்பிதே ஸஞ்சக்மார்கே  
ஶாந்தேஸ்வாந்தேப்ராலீனே ப்ரகடிதவிபவேதிவரூபே  
சிவாக்ஷே!  
விங்காக்ரே ப்ரஹ்மவாக்ஷே ஸகலதனுகதம் சங்கரம்  
ந ஸ்மராமி  
கந்தவ்யோமேப்ராத: சிவ சிவ சிவ போ:  
ஸ்ரீமஹாதேவ சம்போ!!

பத்மாஸனத்தில் அமர்ந்து, ப்ரணவ மயமான காற்றடைத்த சூக்ஷ்மமார்கத்தில் திவ்ய சிவஸ்வரூப நிலையில் மனம் ஒடுங்கி விங்கலந்திதியில் அனைத்து உயிரினத்திலும் ஊடுருவி நிற்கும் ஸ்ரீ சங்கரனை நினைத்திலேன். இந்த பிழையையும் மன்னித்து அருள் பாவிக்க வேண்டுமே ஹேசிவனே!

(11)

ஹ்ய வேदாந்தவேஹ் ஹதயஸரஸிஜே ஦ிஸமுடித்ரகாஶ்  
ஸत்ய ஶாந்தஸ்வரூப் ஸகலமுனிமன: பதாஷண்டைகவேஹம् ।  
ஜாய்ரத்ஸ்வஜே ஸுஷூஸீ திருஷ்ணவிரஹித் ஶங்கர் ந ஸ்மராமி  
கந்தவ்யோ மேடப்ரா஧: ஷிவ ஷிவ ஷிவ ஭ோ: ஶ்ரீமஹாதேவ ஶஂபா ॥

ஹ்ருதயம் வேதாந்த வேதயம் ஹ்ருதயஸரஸிஜே தீப்த  
 முத்யத்பரகாசம்  
 ஸத்யம் சாந்தஸ்வரூபம் ஸகலமுனிமன:  
 பத்மஷண்டைகவேத்யம!  
 ஜாக்ரதஸ்வப்னே ஸாஷாப்தெள தரிகுண விரஹிதம்  
 சங்கரம் நஸ்மராமி  
 சங்தவ்யோமேஸ்பாத: சிவ சிவ சிவ போ:  
 ஸ்ரீமஹாதேவ சம்போ!!

மனதிற்கினியவரும், வேதாந்த மொன்றாலே அறியத்  
 தக்கவரும், ஹ்ருதயதாமரையில் விளங்குபவரும் ஸத்ய-சாந்த  
 ஸ்வரூபியாயும், முனிவர் தம் மனதில் உறைபவரும், ஜாக்ரத-  
 ஸவப்ன-ஸாஷாப்தி நிலையில் முக்குணமற்றவரும் ஆன  
 ஸ்ரீசங்கரனை மனதில் ஸமரித்திலேன். இந்த தவறை  
 மன்னித்தருள வேணுமே சிவ சிவ சிவ மஹாதேவ!

(12)

சந்஦ோக்ஷசித்தஶேखரே ஸ்மரஹரே ஗ङ்஗ாधரே ஶங்கரே  
 ஸபீ ஭ूषிதகண்஠க்ணவிவரே நேத்ரோத்யவைஶ்வானரே |  
 ஦ந்தித்யக்குத்துஸுந்஦ராம்பர஧ரே தைலோக்யஸாரே ஹரே  
 ஸோக்ஷார்஥ குரு சித்தவுத்திமஸ்மலாமன்யைச்சு கிக்கர்ம்பி: ||

சந்தரோத்பாளித்சேகரே ஸ்மரஹரே கங்காதரே சங்கரே  
 ஸாப்பைர் பூஷித கண்ட கர்ணவிவரே  
 நேத்ரோத்தவைச்வானரே!  
 தந்தித்வக்கருத ஸாந்தராம்பரதரே  
 தரைலோக்யஸாரே ஹரரே  
 மோக்ஷார்த்தம் குரு சித்த விருத்திமலாம்  
 அன்யைஸ்து கிம் கர்ம்பி!!

சந்திரப் பிறையணிந்தவரும், மன்மதனையழித்தவரும்,  
 கங்கையை தாங்கியவரும், காது, கழுத்து ஆகிய இடங்களில்

ஸர்பாபரணம் அணிந்தவரும், நெற்றிக்கண்ணில் அக்னியை  
வைத்துள்ளவரும், யானைத் தோலாகிய அழகிய ஆடையணிந்  
தவரும், மூவுலகுக்கும் இன்றியமையாத செல்வமாய் திகழ்பவ  
ருமான சிவணை மோக்ஷம் வேண்டி ஹேமனமே சிந்திப்பாயாக,  
மற்றகர்மாக்கள் எதற்கு?

(13)

கிஂ யானேந ஧னேந வாஜிகரி஭ி: பிரசேந ராஜயேந கிஂ  
கிஂ வா புத்ரகலத்ரமித்ரபஶுभிர்஦ேஹேந ஗ேஹேந கிம्।  
ஜாத்வைத்தக்ஷணமஹூர்ண ஸபடி ரே த்யாஜ்ய மனோ ஦ூரதः:  
ஸ்வாத்மார்஥ ஗ுருவாக்யதோ ஭ஜ ஭ஜ ஶ்ரீபார்வதீவல்லம்॥

கிம் யாநேந தனேந வாஜிகரிபி: ப்ராப்தேந ராஜ்யேந கிம்  
கிம்வா புத்ர கலத்ரமித்ரபஶுபி: தேஹேந கேஹேநகிம்!  
ஜாத்வைத்தக்ஷண பங்குரம் ஸபதி ரே த்யாஜ்யம்  
மனோ தூரத:  
ஸ்வாத்மார்த்தம் குருவாக்யதோ பஜ்பஜ்  
ஸ்ரீபார்வதீவல்லபம்!!

வாஹனம், தனம், யானை, குதிரை ஏன் ராஜ்யமே தான்  
கிடைத்து யாது பயன்? பிள்ளை, பெண்கள், நண்பர்கள்,  
பசுக்கள், உடல், உறையிடம் இவைதான் இருந்து யாது பயன்?  
ஹேமனமே! இவை ஒரு நொடியில் அழிபவை என்றறிந்து தூரே  
தள்ளிவிடு. குரு வாக்யப்படி தனக்கென்று மோக்ஷத்தை நாடி,  
பார்வதீமணாளன் பரமனை சேவித்து சுகிப்பாயே!

(14)

பௌரோஹித்யं ரஜனிசரிதம் ஗ிராமணித்வ நியோगो  
மா஗பத்ய ஹாநृதவ஘ந ஸாக்ஷிவாட: பராந்ம்।  
ब्रह्मद्वेषः खलजनरतिः प्राणिनां निर्दयत्वं  
माभूदेवं सम पशुपते जन्मजन्मान्तरेषु ॥

பெளரோஹித்யம் ரஜுனிசரிதம் க்ராமணீத்வம் நியோக:  
 மாடாபத்யம் ஹ்யங்குதவசனம் ஸாக்ஷிவாதःபராண்னம்!  
 ப்ரஹ்மத்வேஷः கலஜூனரதி: ப்ராணிநாம் நிர்தயத்வம்  
 மாடுதேவம் மம பக்பதே ஜூன்ம ஜூன்மாந்தரேஷ!!

புரோஹிதநிலை, ராக்காவல், கிராமத்தலைமை, அதி  
 காரம், மடத்தின் பொறுப்பு, பொய்பேசல், சாக்ஷியாய் இருத்தல்,  
 பிறர் வீட்டுபோஜுனம், பிராமணத்வேஷம், துஷ்டர் இணக்கம்,  
 உயிரினத்தின் பால் இரக்கமின்மை இவையாவும் எனக்குப்  
 பிறவிதோரும் இல்லாதிருக்கட்டுமே!

(15)

ஆயுந்ஶயதி பஶ்யதாஂ ப்ரதி஦ிநं யாதி க்ஷய் யௌயன்  
 ப்ரத்யாயாந்தி ஗தா: புனர் ஦ிவசா: காலோ ஜங்காக: |  
 லக்ஷி ஸ்தோயதரண்மாந்திரபலா விஷுஷயல் ஜிவிதம்  
 தஸ்மாந்தா ஶரணாகர்த்து கருணா த்வ ரக்ஷ ரக்ஷாதுநா !!

ஆயுர் நஶ்யதி பச்யதாம் ப்ரதிதினம் யாதிக்ஷயம்  
 யெளவனம்  
 ப்ரத்யாயாந்தி கதா: புனர் ந திவஸா: காலோ  
 ஜூகத்பக்ஷக:!  
 லக்ஷ்மீஸ்தோய தரங்க பங்கசபலா வித்யுத்சலம் ஜீவிதம்  
 தஸ்மான்மாம் சரணாகதம் கருணாயாத்வம் ரக்ஷ  
 ரக்ஷாதுநா!!

பார்த்துக்கொண்டேயிருக்கும் பொழுது ஆயுள்கரைந்து  
 விடுகிறது. தினந்தோரும் இளைமை அழிகிறது. சென்ற நாட்கள்  
 திரும்புவதில்லை. காலம் உலகை முழுங்கிவிடும். நீரலைபோல்  
 வகுமியும் தோன்றி மறைவாள். வாழ்க்கை மின்னலென மாயும்.  
 ஆகவே, புகலெனப்புகுந்த என்னை கருணையுடன் காப்பாயாக!

சிவாபராதஶக்மாபணஸ்தோத்ரம் முற்றும்